

அரசியலமைப்புச் சட்டத்தினை நிலைநாட்டுமாறு இலங்கைத் தலைவர்களுக்கு

சிரேஷ்ட பிரஜைகள் அழைப்பு ( The Elders) விடுக்கின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றி பாராளுமன்றத்தை இடைநிறுத்தி வைப்பதென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அரசியலமைப்பிற்கு முரணான தீர்மானத்தினைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பாரதூரமான நிலைமையினைப் பற்றிச் சிரேஷ்ட பிரஜைகள் கரிசனை கொண்டுள்ளனர்.

*"தனது மக்களுக்கு சமாதானத்தினையும் நீதியினையும் நல்லிணக்கத்தினையும் வழங்குவேன் என்கின்ற தனது கடந்தகாலக் கடப்பாட்டினை ஜனாதிபதி நிறைவேற்றவேண்டும். அரசியலமைப்பிற்கு இயைபுற்று அதனை மதிக்கும்போதுதான் இவையெல்லாம் சாத்தியமாகும். " - Hina Jilani*

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றி பாராளுமன்றத்தை இடைநிறுத்தி வைப்பதென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அரசியலமைப்பிற்கு முரணான தீர்மானத்தினைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னெப்பொழுதுமில்லாத பாரதூரமான நிலைமையினைப் பற்றிச் சிரேஷ்ட பிரஜைகள் தமது கரிசனையினை இன்று வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடியினைத் தீர்ப்பதற்கான முதற்படியாக பாராளுமன்றத்தினை மீளக் கூட்ட உடனடியாக அனுமதி வழங்குமாறு அவர்கள் ஜனாதிபதி சிரிசேனவிற்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

சட்டத்தின் ஆட்சிக்கு இறுக்கமாகக் கட்டுப்பட்டு, மனித உரிமைகளையும் ஜனநாயகக் கோட்பாடுகளையும் மதித்து பதற்றத்தினையும் வன்முறையினையும் தூண்டும் விதத்தில் நடந்துகொள்வதைத் தவிர்த்துகொள்ளுமாறு சிரேஷ்ட பிரஜைகள் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Gro Harlem Brundtland, Acting Chair of The Elders and former Prime Minister of Norway::

*"இலங்கை ஒரு பாரதூரமான அரசியலமைப்பு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இது அமைதியான முறையிலும் சட்டபூர்வமான முறையிலும் தீர்க்கப்படவேண்டும். பாரிய மனித உரிமைகள் துஷ்பிரயோகத்தினால் கடந்த கால மோதலின்போது நாடு பாதிக்கப்பட்டது. இதனால் தேவையற்ற அரசியல் காய்நகர்த்தல்களுக்கு இடமளிக்கமுடியாது. எனவே ஜனநாயகத்தினையும் அரசியலமைப்பு விழுமியங்களையும் மதித்து சகல இலங்கையர்களினதும் நலன்களைக் காக்கும் விதத்தில் நடந்துகொள்ளுமாறு நான் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்."*

பல தசாப்தகால சிவில் யுத்தத்தினைத் தொடர்ந்து இலங்கை முன்னெடுத்துள்ள நல்லிணக்கச் செயன்முறைகளையும் அபிவிருத்திச் செயன்முறைகளையும் அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் பாதிக்கும் என சிரேஷ்ட பிரஜைகள்

எச்சரித்துள்ளனர். நாட்டின் தலைவரினாலேயே அரசியலமைப்பு மீறப்படுகின்றமை அரசு நிறுவனங்களின் மேல் வைத்துள்ள நம்பிக்கையினை மோசமாகக் கீழறுக்கும்.

Lakhdar Brahimi, Elder, former Foreign Minister of Algeria and UN diplomat, said:

“கடந்தகால மோதல் மற்றும் நெருக்கடிகளின்போது இலங்கை இவ்வாறான பாரதூரமான அரசியலமைப்பு நெருக்கடிக்கு முகங்கொடுக்கவில்லை. நாட்டின் தலைவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பாரம்பரியங்களுக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் இயைபுற்று வெளிப்படைத்தன்மையுடனும் வகைப்பொறுப்புடனும் மனித உரிமைகளை மதித்தும் ஆட்சி நடத்தவேண்டும்.”

Hina Jilani, Elder and Pakistani human rights advocate, added:

“சட்டத்தின் ஆட்சியினையும் ஜனநாயகத்தினையும் நிலைநாட்டக் கடப்பாடு கொண்டுள்ள அனைவருக்கும் இது தீவிர கரிசனைக்குரிய தருணமாகும். தனது மக்களுக்கு சமாதானத்தினையும் நீதியினையும் நல்லிணக்கத்தினையும் வழங்குவேன் என்கின்ற தனது கடந்தகாலக் கடப்பாட்டினை ஜனாதிபதி நிறைவேற்றவேண்டும் - அரசியலமைப்பிற்கு இயைபுற்று அதனை மதிக்கும்போதுதான் இவையெல்லாம் சாத்தியமாகும்.”

**பின்னணி: சிரேஷ்ட பிரஜைகள், நெல்சன் மண்டேலாவின் இணைப்பாள் ஒன்று செய்ந்த ஒரு சுதந்திர உலக தலைவர்களின் அமைப்பாகும். (The Elders are independent global leaders, brought together by Nelson Mandela).**